

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் - 2019

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றுக்கை கூற்று, தேசிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று மற்றும் அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான காசப்பாய்ச்சல் கூற்று, நிதிக் கூற்றுகளுக்கு ஏற்படுத்தைன் குறிப்புகள் மற்றும் சாராம்சப்படுத்திய முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் என்பவற்றைக் கொண்டமைந்துள்ள 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான நிதிக் கூற்றுகள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பில் 154(1) உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய மற்றும் 2018 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன சட்டத்தின் 19 ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வுச் செய்யப்பட்டது. பாராஞ்மன்றத்திடம் சமர்ப்பிக்கவேண்டுமென கருதுகின்ற எனது கருத்துக்கள் மற்றும் அவதானிப்புகள் இவ்வறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வறிக்கையில் 1.5 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களால் ஏற்படும் தாக்கங்களைத் தவிர்ந்து, நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆந் திகதியில் நிதிசார் நிலைமையினையும் அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான அதன் நிதி செயலாற்றினையும் காசப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இனங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையில் 1.5 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக்கொண்டு எனது அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கணக்காய்வு தரநியம்படி (இ.க.த.நி) பிரகாரம் என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்காய்வு தரநியம்படி எனது பொறுப்பு, இவ்வறிக்கையில் நிதிக்கூற்றுகளின் கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை வழங்கும் பொருட்டு என்னால் பெற்றுக்கொண்டுள்ள கணக்காய்வு சாட்சிகள் போதுமானதும் பொருத்தமானதெனவும் நம்புகின்றேன்.

1.3. நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இனங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசாட அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவனம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆனாகக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலீதியான நிதிக்கற்றுக்களை தயாரிக்கக் கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4. நிதிக்கற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழுக்கூடுமென்பதுடன் அவற்றின் இந்த நிதிக்கற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெலுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி அதிகாரசபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பெனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை

காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயன்ற வரை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசோதனை செய்வதற்கு கணக்காய்வு விடயவெல்லையும் விரிவாக்கப்பட்டுள்ளது.

- தகவல் சமர்ப்பித்தல் தொடர்பானவிடத்து நிறுவனத்தின் கடமைகள் தொடர்ச்சியாக மதிப்பீட்டுக்கு உட்படும் வகையில் அதன் ஒழுங்கமைதல், முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் முறையாகவும் போதுமான அளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும், குறித்த முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் பயனுள்ளவாறு பேனிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- ஏதேனும் எழுத்தினாலான சட்டத்திற்கு அல்லது நிறுவனத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட ஏதேனும் பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்கியோழுகி நிறுவனம் செயற்பட்டுள்ளது எனவும்.
- தமது தத்துவங்கள், பணிகள் மற்றும் கடமைகளுக்கு இணங்கியோழுகி செயலாற்றப்பட்டுள்ளது எனவும்,
- வளங்கள், காலவரையறைகளினுள்ளும் ஏற்புடையற்பாலனவான சட்டங்களுக்கு இணங்கியோழுகவும் சிக்கனமாகவும், விணைத்திறனாகவும், பயனுறுதியாகவும் பெறப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும்,

1.5 நிதிக் கூற்றுகள்

1.5.1 நிதிக் கூற்றுகள் தயாரித்தல் தொடர்பான உள்ளக கட்டுப்பாடு

கொடுக்கல்வாங்கல் முகாமைத்துவத்தில் பொதுவான மற்றும் உறுதியான அதிகாரத்துடன் செயற்படல், உரியதான அறிக்கையிடல்களை நியமங்களுக்கு ஒழுங்கமைவாக தயாரிப்பதற்கு தேவையானவாறு கொடுக்கல்வாங்கல்களை பதிவு செய்தல், சொத்துக்களுக்கான கணக்கீட்டு நெறிமுறை பேனிச் செல்லுதல், முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் உரிய அதிகாரத்துவத்துடன் மட்டும் சொத்துக்களை அனுகூதல், குறிப்பு வைக்கப்பட்ட சொத்துக்களுக்கான கணக்கீட்டு நெறிமுறை தற்போதுள்ள சொத்துக்களுடன் நியாயமான காலப் பகுதிக்குள் ஒப்பிடுதல், வேறுபாடுகள் இருப்பின் அவை தொடர்பாக உரியவாறு நடவடிக்கை எடுத்தல் என்பவற்றுக்கு நியாயமான உறுதியினை பெற்றுக்கொள்வதற்கு போதியளவிலான “சிறப்பாக திட்டமிடப்பட்ட” உள்ளக கணக்கீட்டு கட்டுப்பாட்டு முறைமையை நிறுவனத்தால் பேனிச் செல்லுதல் அத்தியாவசியமாகும்.

1.5.2 கணக்கீட்டு குறைப்பாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
(அ)மீளாய்விற்கான ஆண்டில் நிதி நிலைமை கூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்திற்கான ரூபா.மில்லியன் 13.9 பெறுமதியான வாகனங்கள் 27 ஜூலை 2017 மற்றும் 2018 ஆகைய ஆண்டுகளில் ரூபா.மில்லியன் 85.3 ஆன பெறுமதிக்கு மீள்கணிப்பீடு செய்திருப்பினும், குறித்த மீள்கணிப்பீட்டு பெறுமதிகள் நிதிக் கூற்றுகளில் சீராக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.	இந்த மீள்கணிப்பீட்டு செயற்பாட்டில் நடைமுறை பூர்த்தியாகாமையால் இந்த பெறுமதிகள் கணக்குகள் மூலம் வெளிப்படுத்திக் கொள்வதற்கு இயலாதுள்ளது.	ஒவ்வொரு சொத்துக்களின் வகுப்புகளுக்கான சொத்துக்களை முற்றுமுழுதாக மீள்கணிப்பீடு செய்த பின்னர் அந்த பெறுமதிகளை நிதிக் கூற்றுகளில் சீராக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
(ஆ)மீளாய்விற்கான ஆண்டுக்கு ஏற்பட்டையதாக குறுகிய கால முதலீடுகள் மற்றும் கிடைக்கப்பெற வேண்டிய முதலீட்டு வட்டி வருமானம் ஒழுங்கு முறையில் ரூபா.மில்லியன் 230 ம் ரூபா.மில்லியன் 10.4 ம் நிதி நிலைமை கூற்றில் வெவ்வேறாக காட்டப்படுதல் வேண்டுமாயினும், மீளாய்விற்கான ஆண்டில் திசெம்பர் 31 ஆந் திகதியில் பணமும் பணத்திற்கு சமமானவைகளும் என்பவற்றின் கீழ் காட்டப்பட்டிருந்தது.	நிறுவனம் தொடர்ச்சியாக இவ்வகையில் கணக்குகளை பேணிச் சென்றதுடன், எதிர்வரும் காலத்தில் இந்த கணக்காய்வு அறிக்கை பிரகாரம் நடவடிக்கை மேற்கொண்டது.	நடைமுறை சொத்துக்கள் மற்றும் விரைவு சொத்துக்கள் என்பவற்றை செவ்வையான வகைப்படுத்தலின் கீழ் நிதி நிலைமை கூற்றுகளில் காணப்படுத்துக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், ஒழுங்குவிதிகள் மற்றும் நிதிசார் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுக்கு ஒழுங்கமையாமை.

சட்டங்கள், விதிகள், ஒழுங்குவிதிகள் என்பவற்றின் தொடர்	ஒழுங்கமையாமை	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரைகள்
(அ) நிதி ஒழுங்குவிதி 134(1) மற்றும் 2018 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 40(1) பிரிவு	நிறுவனத்தின் கணக்காய்வு கைகளை மேற்கொள்வதற்கு ஆரம்பிக்க கட்டுப்பாட்டுச் சட்டத்தில் இலக்க கட்டும் நியமனம் செய்யப்படுகின்ற உள்ளக கணக்காய்வாளர் ஒருவர் இருத்தல் வேண்டுமாயினும், 2019 ஜூலை 12 ஆந் திகதி தொடக்கம் வெற்றிடமாக-வுள்ள உள்ளக கணக்காய்வாளர் பதவிக்கு நிறுவனத்தின் நிதி மற்றும்	திறைசேரி செயலாளரது DMS/POLICY/require ments இலக்க கட்டும் நியமனம் செய்யப்படுகின்ற உள்ளக கணக்காய்வாளர் ஒருவர் இருத்தல் வேண்டுமாயினும், 2019 ஜூலை 12 ஆந் திகதி தொடக்கம் வெற்றிடமாக-வுள்ள உள்ளக கணக்காய்வாளர் பதவிக்கு நிறுவனத்தின் நிதி மற்றும்	நிதி ஒழுங்குவிதி மற்றும் தேசிய கணக்காய்வு சட்டத்தில் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

கணக்கு நடவடிக்கைகளை
 மேற்கொள்-கின்ற
 கணக்காளர் ஒரு-வரை
 பிரதான கணக்கா-ய்வாளர்
 பதவியில் பதில்
 கடமையாற்றுவதற்கு
 நியமனம் செய்யப்பட்டி-
 ருந்தது.

(ஆ) 2005 யூலை 01	ஆண்டில் ஆந் திகதிய PED/31 ஆம் இலக்க அரச தொழில் முயற்சிகள் சுற்றுநிருபம்	ஆகக் குறைந்ததாக ங்களுக்கொருமுறை கணக்காய்வு குழு கூட்டம் நடாத்தப்படுதல் வேண்டுமாயினும், மீளாய்விற்கான ஆண்டில் 02 கூட்ட அமர்வுகளை மட்டும் நடாத்துவதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது	அபிப்பிராயம் மாத- தெரிவிக்கப்படவில்லை. கூட்டம் அமர்வுகளை நடாத்து-வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.	சுற்றுநிருபம் பிரகாரம் ஆண்டு ஒன்றுக்கு நடாத்தப்பட வேண்டிய ஆகக் குறைந்த கூட்ட அமர்வுகளை நடாத்து-வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
(இ) தேசிய பெறுகை	அனுராதபுரம் தொழில்நுட்ப நிறுவன-த்தின் தாபனப் பழுதுபார்க்கும் த்தின் கீழ் கருத்திட்ட- 1 ஆவது கட்ட-த்திற்கு ஏற்புடையதாக ரூபா.மில்லியன் 11.4 ஆன பெறுகை நடவடிக்கைகள் அமைச்சின் பெறுகை குழுவொன்றின் ஊடாக நிறைவேற்றுதல் வேண்டுமாயினும், உரிய பெறுகை நடவடிக்கை-களை திணைக்களத்து பெறுகை குழு ஊடாக மேற்கொள்ளப்பட்டிருந்தது	உயர் களை பிரிந்துக் கொள்ளாமை கார-ணமாக வரியற்ற பொறி-யியல் மதிப்பீட்டு பெறு-மதியை மட்டும் கவன-த்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதன் பல-னாக அமைச்சு பெறு-கை குழுவுடன் இணை-ந்து பணியாற்றுதல் வேண்டுமாயினும், திணைக்கள பெறுகை குழுவுடன் பணியாற்றியுள்ளனர்.	கோட்பாடு- உரியவாறு புரிந்துக் கொள்ளாமை கார-ணமாக வரியற்ற பொறி-யியல் மதிப்பீட்டு பெறு-மதியை மட்டும் நடவடிக்கை மேற்கொள்ளதல் வேண்டும்.	தேசிய பெறுகை முகவர் நிறுவனத்தின் கூற்றுக்கை பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளதல் வேண்டும்.

2. நிதிசார் மீளாய்வு

2.1 நிதிசார் விளைபயன்

மீளாய்விற்கான ஆண்டில் தொழில்பாட்டு விளைபயன் ரூபா.மில்லியன் 14.1 ஆன பற்றாக்குறை காணப்பட்டதுடன், அதற்கு நேரொத்ததாக கடந்த ஆண்டின் பற்றாக்குறை ரூபா.மில்லியன் 33.5 ஆகும். அதன்படி நிதிசார் விளைபயனில் ரூபா.மில்லியன் 19 ஆன வளர்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வளர்ச்சிக்கு திறைசேரி ஒதுக்கீடுகளின் அதிகரிப்பு பிரதான காரணமாகியது.

3. தொழில்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ வினைத்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
(அ) ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிரந்தர சேவையில் ஈடப்பட்டிருந்து அந்த சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டு நிறுவனத்தில் பணிப்பாளர் நாயகப் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருந்த பேராசிரியர் ஒருவர் சுத்திகரிப்பு சேவைகளின் பெறுகைநடவடிக்கைகளுக்கு ஏற்புடையதாக பெறுகை சட்டத்திடங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை மீறுதல் தொடர்பாக 2018 ஆம் ஆண்டில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமையால் அந்த அலுவலரை தற்காலிகமாக அப் பதவியில் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பினும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் பணிகள் அறிக்கையின் திகதி வரை முடிவுறுத்தப்படவில்லை.	ஆபிப்பிராயம் தெரிவிக்கவில்லை.	பெறுகை சட்டத்திடங்கள் மற்றும் நிதி ஒழுங்குவிதிகளை மீறியுள்ள இவ்வலூவலர் தொடர்பில் உரிய ஒழுக்காற்று நடைமுறைகளை செயற்படுத்தல் துரிதப்படுத்தல் வேண்டும்.
(ஆ) உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் பேணிச் செல்வதற்காக 09 பிரதேசங்களில் கட்டிடங்கள் நிருமாணிக்கப்பட்டிருப்பினும், அந்த காணிகளில் உரிமை சட்டரீதியாக நிறுவனத்திடம் சுல்கரிப்பதற்கு அறிக்கையின் திகதி வரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.	அறிக்கையில் கட்டிக்காட்டியுள்ள காணிகளின் உரிமை ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.	கிளை அலுவலகங்களை பேணிச் செல்கின்ற காணிகளின் உரிமை சட்ட ரீதியாக சுல்கரித்தக் கொள்வதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

3.2 தொழில்பாட்டு வினைத்திறனின்மை.

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
2014 மற்றும் 2015 ஆண்டுகளில் நடைமுறைப்பட்ட 21 ஆம் நூற்றாண்டுக்கான உயர் கல்வி கருத்திட்டம் (HETC) மூலம் நிறுவனத்தின் 10 அலுவலர்களிடம் பட்டநிலை பின்படிப்பு கற்கை நெறி கற்பதற்காக நூபா.மில்லியன் 2.3 அன	சம்பந்தப்பட்ட பட்டப் படிப்பை உரயிகாலப் பகுதிக்குள் பூர்த்தி செய்யப்படாத அலுவலர்களிடமிருந்து அந்த பணத்தொகை மீண்டும் அறவிடுவதற்கு எதிர் காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.	வெளிநாட்டு கருத்திட்டங்கள் மூலம் வழங்கப்படும் பணத்தொகையினை பயனுள்ளவாறு உபயோகப்படுத்துவதற்கு முகாமைத்துவம் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

பணத் தொகை வழங்கப்பட்டிருந்தது. ஆயினும், நிதி வழங்கப்பட்டு மீளாய்விற்கான ஆண்டாகும்போது 05 ஆண்டுகளுக்கு அதிகமான காலம் சென்றிருப்பினும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பட்டப் படிப்பு கற்கை நெறிகளை பூர்த்தி செய்யவில்லை.

3.3 பயனற்ற அல்லது குறைபயன்பாட்டுடன் கூடிய சொத்துக்கள், பொறித் தொகுதிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
<p>தேகிவளை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மலசலகை முறைமைக்கு ஏற்படுடையதான ஒப்பந்தம் தனிப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் ரூபா.மில்லியன் 9.6 இற்கு 2017 மார்ச் 07 ஆந் திகதி வழங்கப்பட்டிருந்தது. ஆயினும், அந்த நிறுவனத்தால் அத்திவாரம் இடுதல் மட்டும் மேற்கொண்டு 2018 ஆம் ஆண்டில் நிருமாணிப்பு நடவடிக்கைகளை கைவிடப்பட்டதன் காரணமாக அந்த நிறுவனத்திடம் செலுத்தப்பட்டிருந்த ரூபா.மில்லியன் 2.5 ஆன தொகை நிறுவனத்தின் பயனற்ற செலவினமாக காணப்பட்டது.</p>	<p>பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் பாரிய எதிர்பு காரணமாக கருத்திட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஒப்பந்தக்காரரால் முடிவுறுத்தப்பட்டுள்ள வேலை உருப்படிகளின் பொருட்டும் வேலைதளத்தில் இருக்கும் கம்பிகளின் பொருட்டும் பணம் செலுத்தியிருந்ததுடன், நிருமாணிப்பு நிலத்தில் உள்ள மூலப் பொருட்களை தேகிவளை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் எதிர்கால நிருமாணிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் என்பதை குறிப்பிடுகின்றேன்.</p>	<p>கருத்திட்டத்தின் தேவைப்பாடு தொடர்பாக அடையளாம் காணப்பட்டதன் பின்னர் சாத்தியவள் கற்கை மேற்கொண்டு திட்டங்களுக்கு ஒழுங்கமைவாக கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தல் வேண்டும்.</p>

3.4 ஒப்பந்த நிருவாகத்தின் குறைப்பாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
<p>21 ஆவது நூற்றாண்டுக்கான உயர் கல்வி கருத்திட்டம் (HETC) என்பதன் கீழ் தேகிவளை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் 05 மாடிகளைக் கொண்ட தலைமைத்துவ பண்புகளின் அபிவிருத்தி நிலைய கட்டிடத்தில் 03 மாடிகளை மட்டும் ரூபா.மில்லியன் 105.8 ஐ செலவிடப்பட்டு நிருமாணிக்கப்பட்டிருப்பினும், எஞ்சிய 2 மாடிகள் இல்லாது பயன்படுத்த முடியாமையினால் நிருமாணிக்கப்பட-</p>	<p>எஞ்சிய 02 மாடிகளின் வேலைகளை ஆரம்பிக்கப்படாமையால் முடிவுறுத்தப்பட்டுள்ள 03 மாடிகளை, பயன்படுத்துவதற்கு தேவையான மேலதிக வேலைகளை அடையாளம் காணப்பட்டு அவற்றை முடிவுறுத்துவதற்கு தேவையான பொறியியல் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதனை செயற்படுத்துவதற்கு தேவையான அனுமதி பெற்றுக்கொள்வதற்கு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p>	<p>வெளிநாட்டு கருத்திட்டத்தின்கீழ் நிருமாணிக்கப்பட்டுள்ள 03 மாடிகளை கட்டிடத்தின் முடிவுறுத்தப்பட்டுள்ள 03 மாடிகளை பயன்படுத்தலும், எஞ்சிய 02 மாடிகளின் வேலைகளை முடிவுறுத்தும் பணிகளை தாமதமின்றி நிறைவேற்றுதலும் மேற்கொள்ளுதல் வேண்டும்.</p>

இருந்த 3 மாடிகள் மற்றும் பொருத்தியிருந்த உபகரணங்கள் 2017 ஆம் அண்டு பெப்ரவரி 21 ஆந் திகதி தொடக்கம் மீளாய்விற்கான ஆண்டு இறுதி வரை பயனற்று காணப்பட்டது. கட்டிடத்திற்கு பொருத்தியிருந்த உபகரணங்களை பயன்படுத்தாமை காரணமாக எதிர்கால செயற்பாடுகளுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்று அவதானிக்கப்பட்டதுடன், பல உபகரணங்களின் உத்தரவாதக் காலம் முடிவடைந்திருந்தது.

3.5 மனித வளங்களின் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்விற்கான ஆண்டு இறுதியில் நிறுவனத்தின் முழுமொத்த ஊழியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 88 ஆகும். அதேபோன்று ஒவ்வொரு கல்வி நிறுவனங்களில் கற்கை நெறிகளின் எண்ணிக்கை பிரகாரம் இற்றைப்படுத்திய கல்விசார் பணியாற்றொகுதியினரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு வழங்கிய அனுமதியின் மீது 21 விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குமுவால் வெளியிடப்பட்ட சுற்றுநிருப இலக்கம் 876 இன் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டதுடன், 2020 ஒக்டோபர் 26 ஆந் திகதிய DMS/Scir/2020 இன்படி ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அமைச்சின் செயலாளர்களுக்கு கையளிக்கப்பட்ட அதிகாரங்களின் படி ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் பொருட்டு அனுமதி கோரப்பட்டுள்ளது.

முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்

பரிந்துரை

பதவிகளுக்கு ஏற்படுத்தான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

2019 திசைம்பர் 18 ஆந் திகதி உயர் கல்வி அமைச்சினால் கல்விசார் பணியாற்றொகுதியினரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு வழங்கிய அனுமதியின் மீது 21 விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குமுவால் வெளியிடப்பட்ட சுற்றுநிருப இலக்கம் 876 இன் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டதுடன், 2020 ஒக்டோபர் 26 ஆந் திகதிய DMS/Scir/2020 இன்படி ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அமைச்சின் செயலாளர்களுக்கு கையளிக்கப்பட்ட அதிகாரங்களின் படி ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் பொருட்டு அனுமதி கோரப்பட்டுள்ளது.